



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை)

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 9356/B/2019

திரு.மு.வேல்முருகன்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ),
சிவகாசி ஊராட்சி ஒன்றியம்,
விருதுநகர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCKDOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில் மனுதாரர் திரு.மு.வேல்முருகன், அவர்களும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு.பொன்ராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ.), சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விருதுநகர் மாவட்டம் அவர்களும் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 02.11.2018 தேதியிடப்பட்ட மனுவில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெள்ளூர் ஊராட்சியின் 2010 முதல் 2018 அக்டோபர் வரையிலான வரவு செலவு பதிவேடு, பில்கள், வவுச்சர்கள் மற்றும் செலவு கணக்குக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 2(j)ன் கீழ் நேரடியாக பார்வையிட அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார். உதவி பொதுத் தகவல் அலுவலர்/ஊராட்சி செயலர், வெள்ளூர் ஊராட்சி அவர்கள் 04.02.2019ம் தேதியிடப்பட்ட கடிதம் வாயிலாக வெள்ளூர் ஊராட்சியில் மேற்படி ஆவணங்களை 12.02.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பார்வையிட அனுமதி வழங்கியுள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 26.07.2019 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 20.09.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், இவ்வழக்கின் மீது தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில், மனுதாரர் தான் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெள்ளூர் ஊராட்சியின் 2010 முதல் 2018 அக்டோபர் வரையிலான

வரவு செலவு பதிவேடு, பில்கள், வவுச்சர்கள் மற்றும் செலவு கணக்குக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 2(i)ன் கீழ் நேரடியாக பார்வையிட அனுமதி கோரியதற்கு, உதவி பொதுத் தகவல் அலுவலர் 04.02.2019 தேதியிடப்பட்ட கடிதம் வாயிலாக 12.02.2019 அன்று களஆய்வு செய்துகொள்ள அனுமதி வழங்கிய கடிதத்தினை, களஆய்வுக்கு முன்தினம் தனக்கு கடிதம் கிடைக்குமாறு செய்து, களஆய்வு செய்ய தடுக்க முயற்சி செய்யப்பட்டது என்றும், தான் கோரிய தகவல்களை பார்வையிட தடுக்கும் வகையிலே இவ்வாறு செய்யப்பட்டது என்றும், 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்கள் களஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்குமாறும் தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலர் மேற்படி மனுதாரர் தெரிவித்தவாறு 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்கள் களஆய்வு செய்ய அனுமதி வழங்குவதாகவும், அதனை கடிதம் மூலம் மனுதாரருக்கு தெரியப்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

5. எனவே, இன்றைய விசாரணையின் முடிவில், கீழ்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது:

1. பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்களுக்கு களஆய்வு செய்துகொள்ள மனுதாரருக்கு அறிவிப்பு கடிதமொன்றை அனுப்பி, அலுவலக வேலை நாளில், வேலை நேரத்தில் (காலை 11.00 மணி முதல் 1.30 மணி வரையிலும், மாலை 2.30 மணி முதல் 5.00 மணி வரையிலும்) இதர அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் ஏற்படாவண்ணம் அலுவலகம் வரவழைத்து, மனுதாரர் 02.11.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ள சிவகாசி வட்டம், வெள்ளூர் ஊராட்சியின் 2010 முதல் 2018 அக்டோபர் வரையிலான வரவு செலவு பதிவேடு, பில்கள், வவுச்சர்கள் மற்றும் செலவு கணக்குக்காக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை மேல்முறையீட்டாளரின் ஆய்வுக்கு சட்டப்பிரிவு 2(i)-ன்படி ஆஜர்படுத்தி, மனுதாரர் ஆய்வு செய்த பின்னர் அவர் ஆய்வு செய்த ஆவணங்கள் தொடர்பான தகவலினையும், ஆவணங்கள் பார்வையிடப்பட்டது என்று மனுதாரர் கையொப்பமிட்ட கடிதத்தினையும் ஒரு அறிக்கையாக தயார் செய்து இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடுகிறது. மேலும் ஆவணங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில், மனுதாரர் ஆவணங்களை பார்வையிடும்போது, தகுந்த பணியாளர் ஒருவரை பொறுப்பாக நியமிக்கவும் இவ்வாணையம் உத்தரவிடப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கம் செய்யப்படுகின்றது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 9356/B/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ),
சிவகாசி ஊராட்சி ஒன்றியம்,
விருதுநகர் மாவட்டம்.

திரு.மு.வேல்முருகன்,த/பெ.க.முத்தையா,
5/1046, கிழக்குத்தெரு,
வெள்ளூர் - 626 005,
விருதுநகர் மாவட்டம்.